

පාර්ලිමේන්තු ප්‍රකාශන මාලා අංකය :492

ආයතනයේ නම : පරිපාලන අභියාචන විනිශ්චය අධිකාරය

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119 (4) යටතේ ගරු ආයතන භාර අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම.

පාරාලුමනේර වෙළුම්පිටුත් තොරුර් ලලකකම් 492

නිලවනත්තීන් පෙයර් ත්ලුවක මෙතමුතූර්ලුකුන්. ත්ලුව. සතෙ

පාරාලුමනේරත්තීන් අරස කණකුකු කුමුවිනාල් මුත්තෙකකුකුපුපුපු. අරිකක තොරුපක ත්ලෙය්ලිපුර් කුපුලෙ ලලකකම් 119 (4) ලීන් කුමු ත්ලුවනකුකුලිකුකුපු පොරුපුත. කෙලරව අමෙසුරීන් අවතානිපුකුලුම මරුරුම අතු තොරුපක ලකුකුපුපුපු. තුඩකකකුකුලුම පාරාලුමනේරත්තීරු සමරුපිත්තල්

Parliamentary Series No: 492

Name of the Institution: Administrative Appeals Tribunal

Submission of observations of the Hon. Minister in charge of the institutions and steps taken with regard to the reports table by the Committee on Public Accounts in terms of Standing Order No. 119 (4)



**நாடாளுமன்றப் பிரகடனம் எண் 492 (நிதியாண்டு 2023)**

**நிறுவனத்தின் பெயர்: நிர்வாக மேன் முறையீடுகள் நியாய சபை**

|                          | குழுவால் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்                                                                                                                                                                              | குறைபாடுகளைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை                                                                                                                                                                                                                                                                                           |
|--------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <b>பகுதி ஒன்று 86.00</b> |                                                                                                                                                                                                                      |                                                                                                                                                                                                                                                                                                                                                                  |
| I.                       | 2022.12.13 ஆம் தேதியிட்ட எண் 5/2022 படி அரசு கணக்குகள் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் 8.1 மற்றும் 8.2 பிரிவுகளின் படி, CIGAS திட்டத்தின் நிலையான சொத்துக்கள் தொகுதி இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் பராமரிக்கப்படவில்லை. | 2023-ஆம் ஆண்டில் கணக்குகள் தொடர்பான நிலையான சொத்துக்கள் தொகுதி முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களின் படி நிலையான சொத்துக்கள் தொகுதியைப் புதுப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.                                                                                                                                           |
| II.                      | உள்ளகத் தணிக்கை விசாரணை பதிவேடு இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் பராமரிக்கப்படவில்லை.                                                                                                                                    | இந்த அலுவலகத்தில் உள்ளகத் தணிக்கைத் துறை இல்லை. உள்ளகத் தணிக்கைத் துறையை நிறுவுவதற்குப் போதுமான திறனும் பணியாளர்களும் இல்லை. அதன்படி, ஒரு பதிவைப் பராமரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.                                                                                                                                                                            |
| III.                     | இடர் பதிவேடு இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் பராமரிக்கப்படவில்லை.                                                                                                                                                       | நிதி ஒழுங்குமுறைகளின்படி இடர் ஆவணம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. தணிக்கையால் அத்தகைய ஆவணம் தொடர்பாக எதுவும் ஆய்வு செய்யப்படவில்லை.                                                                                                                                                                                                                          |
| IV.                      | வருடாந்த கெள்முதல் திட்டம் தயாரிக்கப்படவில்லை.                                                                                                                                                                       | பெரிய அளவிலான கொள்முதல்களோ அல்லது சொத்து கையகப்படுத்துதல்களோ நடைபெறவில்லை. மேலும், அதிதயாவசிய எழுதுபொருட்களின் கொள்முதல், மாநில வர்த்தக பல்வகை பொருட்கள் கூட்டுத்தாபனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, இதுவரை கொள்முதல் திட்டம் தயாரிக்கப்படவில்லை. கணக்காய்வு அவதானிப்புகளின்படி, 2024ஆம் ஆண்டு முதல் கொள்முதல் திட்டம் ஒன்று தயாரிக்கப்படும். |
| V.                       | நிதி விதிமுறை 134(2) பிரகாரம், கணக்காய்வாளர் ஆலோசனையுடன், உள் தணிக்கை வேலைத்திட்டம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிக்கப்படவில்லை.                                                                                         | மேலே உள்ள புள்ளி II-இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, உள்ளகத்தணிக்கையாளர் இல்லாததால், உள்ளகத் தணிக்கைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.                                                                                                                                                                                                          |



|                             |                                                                                                                                                     |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |
|-----------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| VI                          | ஆய்வுக்குட்பட்ட ஆண்டில், தணிக்கை மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட முறையில் நடைபெறவில்லை.                                     | மேலே II-இன் படி பொருந்தாது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |
| <b>இரண்டாம் பகுதி 32.00</b> |                                                                                                                                                     |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |
| I.                          | அந்த நிறுவனம் குறித்த தேவையான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படவில்லை.                           | நிதிப் பற்றாக்குறையால் உருவாக்க முடியாமல் இருந்த இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டு பொதுப் பயன்பாட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |
| II.                         | அந்த நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இணையதளம், பொதுமக்கள் புகார்களையோ பாராட்டுகளையோ பதிவிடுவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.                              | இதற்கான தொடர்புடைய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |
| III.                        | நிறுவனத்தின் கணக்குகள் மீதான தணிக்கை அறிக்கை தகுதிவாய்ந்தது/பாதகமானது என இருந்தது.                                                                  | இந்தக் கருத்து தெளிவாக இல்லை.<br>2022 ஆம் ஆண்டுக்கான தலைமை கணக்குரய்வாளர் அறிக்கையின் படி, கணக்குகள் உண்மையானதும் நியாயமானதுமான நிலையை பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |
| IV.                         | 24 ஜனவரி 2018 தேதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை 02/2018-இன் விதிகளுக்கு இணங்க, முறையாகத் தயாரிக்கப்பட்ட மனிதவளத் திட்டம் ஒன்று தயாரிக்கப்படவில்லை. | மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்தப் போதுமான பணியாளர்கள் இல்லை. அக்காலப்பகுதியில் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும்.<br>இந்த அதிகார அமைப்பில் நீதிமன்ற நடவடிக்கை நடைபெற்று வருவதாலும், மிக அத்தியாவசிய எண்ணிக்கையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாலும், அந்த அதிகாரிகளைப் பயிற்சிக்கு அனுப்பும்போது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக உள்ளது.<br>அதன்படி மனிதவள மேம்பாட்டுத் திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இருப்பினும், அத்தியாவசியப் பயிற்சி அமர்வுகளில் அதிகாரிகளைப் பங்கேற்கச் செய்வதற்காக அது தயாரிக்கப்பட்டு வருகிறது. |



|      |                                                                                                                                                                                                                    |                                                                                                                                                                                                              |
|------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| V    | தயாரிக்கப்பட்ட மனிதவளத் திட்டமானது, 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 12 மணிநேரப் பயிற்சி வாய்ப்பு வழங்கப்படவில்லை.                                                            | மேலே உள்ள பதில் IV பொருத்தமானது.                                                                                                                                                                             |
| VI   | செயல்திறன் ஒப்பந்தங்கள் அனைத்து ஊழியர்களுடனும் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்படவில்லை.                                                                                                                               | மேலே உள்ள பதில் IV பொருத்தமானது.                                                                                                                                                                             |
| VII  | மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், திறன் மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் அந்த நிறுவனத்தில் ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்படவில்லை.                                      | மேலே உள்ள பதில் IV பொருத்தமானது.                                                                                                                                                                             |
| VIII | அடையாளம் காணப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அளவிடுவதற்கான குறிகாட்டிகள் நிர்ணயிக்கப்படவில்லை.                                                                      | பொருந்தாது.                                                                                                                                                                                                  |
| IX   | பயிற்சி வழங்கும் வாய்ப்புகள் திட்டமிடப்பட்ட வாய்ப்புகளில் 50% -க்கும் குறைவாக இருந்தன.                                                                                                                             | மேலே உள்ள பதில் IV பொருத்தமானது.                                                                                                                                                                             |
| X    | கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.                                                                                                                               | நான் இந்தக் கருத்துக்களை ஏற்கவில்லை. கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.                                                                                                   |
| XI   | 28.08.2020 தேதியிட்ட பொது நிதி சுற்றறிக்கை எண் 02/2020-இன் 12.1-இன் பந்தியின்படி, நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய பங்கை தெளிவுபடுத்தி அதன் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான 3 செயல்திறன் குறியீடுகள் அடையாளம் காணப்படவில்லை. | இந்தக் கருத்துகள் தவறானவை. இந்தச் சுற்றறிக்கையின் 12.1 ஆம் பந்தியின்படி, செயல்திறன் அறிக்கையானது அடுத்த ஆண்டின் 150 நாட்கள் முடிவடைவதற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. |



|     |                                                                                                                                  |                                                                                                      |
|-----|----------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------|
| XII | அதிகபட்ச சேவை காலத்தை<br>பூர்த்தி செய்த அதிகாரிகளை<br>முறையாக இடமாற்றம்<br>செய்ய தேவையான<br>நடவடிக்கைகள்<br>மேற்கொள்ளப்படவில்லை. | இந்த அதிகாரம் மூடியப்பட்ட சேவை பிரிவுடன்<br>தொடர்புடையது என்பதால், இந்தக் கவனிப்பு<br>பொருத்தமற்றது. |
|-----|----------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------|

செயலாளர்.

நிர்வாக மேன் முறையீடுகள் நியாய சபை

P. Wannige

Secretary

Administrative Appeals Tribunal

25, Silva Lane,

Colombo 15.